

நலக்கல்வி

ஆண்டு 6

உணர்ச்சியை ஆட்கொள்ள தன் உறுதியின் முக்கியத்துவம்.

சரியான கூற்றுக்கு சரி எனவும் , பிழையான கூற்றுக்கு பிழை எனவும்
அடையாளமிடவும்.

1. நடக்கும் சூழல்களை கண்டு துவண்டு விட கூடாது.

2. ஆரோக்கியமான கருத்துகளுக்குச் செவி சாய்க்க வேண்டும்.

3. மன உறுதியின் இல்லாமல் பிரச்சனைக் கண்டு பயப்பட
வேண்டும்.

4. பெரியோர்களின் ஆலோசனையை நாட வேண்டும்.

5. தன் மனக்குழப்பத்தை நம்பிக்கையை உரியவரிடம்
பகிர்ந்து கொள்ள வேண்டும்.